



வைகறை  
VAIHARAI-e-magazine

SENIOR TAMILS' CENTRE OF ONTARIO

ஓன்றாரியோ முகாமிழர் மன்றம்

இதழ் 48

Feb 26, 2021

It isn't what you have, or who you are, or where you are, or what you are doing that make you happy or unhappy. It is what you think about. - Dale Carnegie ♥

## Your Heart

is roomier than you think.  
It can hold thankfulness,  
And wonder, and grief,  
And tiredness, and joy,  
And memory,  
And determination,  
And tenderness,  
And **LOVE**,  
And so many other things  
That cannot be named  
But can only be felt.



### POSITIVE AFFIRMATIONS TO START YOUR NEW WEEK

- This week will be a great week.
- Things always end up working out for me and those I love.
- Every new day is a chance for me to be a better version of my yesterday-self.
- I will be patient with myself and those around me. Something needs time to work itself out.
- I will guide my focus, energy, and time towards what helps me learn and grow.
- I will stay grounded, present, and calm.
- I will reach out when I'm down and lift someone up when I'm up.
- My inner guidance will bring me clarity and aspiration at all times.
- I choose to do what's right with the understanding, awareness, and knowledge I have.

### THINGS TO REMEMBER

- Everything changes, every second. Cherish the special people in your life.
- Every day, choose to do what's good for your heart and soul, not for your ego.
- Sometimes, you have to subtract some things from your life to realize just how little they add to it.
- Edit your life frequently and honestly. It's your masterpiece after all. (Nathan W. Morris)
- If you concentrate on finding whatever is good in every situation, you will discover that your life will suddenly be filled with gratitude, a feeling that nurtures the soul.
- Life isn't about having things to enjoy life. It's about enjoying life with the things you already have.
- We're beginning to suspect that the second half of life is about learning to let go of everything we feverishly collected over the first half that wasn't loving or human. (Michael Xavier)



## The Best Things

IN LIFE ARE THOSE THINGS  
THAT TOUCH OUR HEARTS AND LAST  
A LIFETIME IN OUR MEMORIES!



நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்தது. அழைத்து செல்வதற்காக ஒரு கார் வந்திருந்தது. ஏறி அமரும் போதே ஈவா உணர்ந்து விட்டார். இது என்னுடைய வாழ்நாள் பயணம். அநேகமாக, இறுதிப் பயணமும் கூட. அதனால் என்ன? அழைப்பு ஹிட்லரிடமிருந்து அல்லவா வந்திருக்கிறது! மியூனிக்கிலிருந்து பெர்லினை நோக்கி விரைந்து சென்றது அந்த வண்டி. ஹிட்லரை முதன்முதலில் சந்தித்த நிகழ்வை ஈவா பின்னர் தன் சகோதரியிடம் பகிர்ந்து கொண்டார். அது 1932-ம் ஆண்டு. ஒரு ஸ்டூடியோவில் உதவியாளராக அப்போது பணியாற்றி கொண்டிருந்தார் ஈவா. அலுவலக நேரம் முடிவடைந்து விட்டது என்றாலும், சில கோப்புகளை அடுக்கி வைப்பதற்காக ஓர் ஏணியின் மீது ஏறிக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய மேல் அதிகாரியும் இன்னொரு நபரும் அலுவலகத்துக்குள் நுழைந்ததை ஈவா கவனித்தார். அவருடைய மீசை பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. ஆங்கிலேயர் அணிவதை போன்ற பெரிய அங்கியை அணிந்திருந்தார். கையில் ஒரு பழைய தொப்பி. அந்த மனிதன் என் கால்களையே பார்த்து கொண்டிருந்ததை என்னால் உணரமுடிந்தது. ஹிட்லர் அழைத்தார்! இந்த உணர்வு படபடப்பை ஏற்படுத்தியதா, அல்லது பரவசத்தையா? யோசித்தபடியே கடைக்குச் சென்று அருந்துவதற்கு பியரும் தின்பதற்குச் சில பண்டங்களும் வாங்கி வந்து மேஜையின் மீது வைத்தார்.

ஈவா. 'நீயும் எங்களுடன் கலந்து கொள்ளேன்' என்று சொல்லப்பட்டதும் தயக்கத்துடன் அமர்ந்து கொண்டார் ஈவா. 'அந்த வயதான கனவான் என்னைப் புகழ்ந்தபடி இருந்தார். நாங்கள் இசை, மேடை நாடகம் என்று பல விஷயங்களைப் பேசினோம். உரையாடல் முழுவதிலும் அவர் உண்மையில் என்னை தான் ரசித்து கொண்டிருந்தார். பிறகு நேரமாகிவிட்டது என்று சொல்லி கிளம்பி விட்டேன். தன்னுடைய மெர்சிடெஸில் என்னை இறக்கி விடுவதாக சொன்னார். மறுத்து விட்டேன். அப்பா பார்த்தால் என்ன நினைத்து கொள்வார்?' ஹிட்லர், ஈவாவை எப்படிச் கண்டார் என்பது நமக்குத் தெரியாது. அவர் வாழ்வில் இசைக்கோ, திரைப்படங்களுக்கோ, காதல் கதைகளுக்கோ, விளையாட்டுத்தனங் களுக்கோ நேரம் இருந்ததாகத் தெரியவில்லை. எந்த வகையில் பார்த்தாலும் ஈவாவுக்கும் அவருக்கும் எந்தவிதப் பொருத்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஹிட்லரின் சிந்தனைகளை வடிவமைத்ததில் ஈவாவின் பங்கு என்ன? தெரியாது. ஆனால், ஹிட்லர் ஈவாவை மெய்யாக நேசித்தார் என்பதை மறுக்க முடியாது. அதே நேரம், அவருடைய முதல் காதல் அரசியல்தான் என்பதையும் மறுக்க முடியாது. ஈவாவைப் போலன்றி ஹிட்லர் பிரமாண்டமான கனவுகளையும் அஞ்சத்தக்க லட்சியங்களையும் கொண்டிருந்தார். ஜெர்மனி மட்டுமல்ல; முழு உலகையும் குறித்து அவர் சிந்தித்துக்கொண்டிருந்தார். முழு உலகையும் அவர் தன் விருப்பப்படி திருத்தியமைக்க விரும்பினார். ஈவாவின் உலகில் ஹிட்லர் மட்டுமே இருந்தார். ஹிட்லருக்காக முழு உலகையும் விட்டு கொடுக்க அவர் தயாராகயிருந்தார். ஹிட்லரின் அருகில் இருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய ஒரே ஏக்கம். ஒரே கவலை, ஹிட்லர் வேறொரு பெண்ணிடம் காதல் வயப்பட்டு விடக் கூடாது என்பதுதான். ஹிட்லரின் காதலியாக அன்றி வேறெந்த வகையிலும் ஈவாவை இன்று நம்மால் அணுகமுடியவில்லை. ஹிட்லரை பற்றி இது வரை எழுதப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான பக்கங்களில் ஈவா ஒரு நிழலாக மட்டுமே தட்டுப்படுகிறார்.

எனக்கென்று ஒரு வாழ்க்கை இல்லை, இப்படி இருப்பதையே நான் விரும்புகிறேன்' என்றே அவரும் சொல்லியிருக்கக்கூடும். ஈவாவைக் கொண்டு ஹிட்லரைப் புரிந்துகொள்ள சில ஆய்வாளர்கள் முயன்றிருக்கின்றனர். ஹிட்லரின் மனித முகம் தென்பட்டது அவரிடம் மட்டும்தான் என்பதால், அந்த அபூர்வமான முகத்தின்மீது வெளிச்சம் பாய்ச்ச ஒரு கருவியாக ஈவாவை அவர்கள் கையிலெடுத்து கொண்டனர். ஹிட்லரை போன்ற ஒரு கொடூரமான மிருகத்தை ஈவா போன்ற மிருதுவான ஒரு பெண்ணால் எப்படிச் காதலிக்க முடிந்தது' என்னும் கேள்வியை எழுப்பிக் குழம்பி கொண்டிருக்கிறார்கள் சிலர். ஈவாவை சந்தேகப்படுபவர்களும் இருக்கவே செய்கிறார்கள். தன் காதலர் மனித குலத்தின் மாபெரும் விரோதி என்பதை ஈவா அறிந்துவைத்திருந்தாரா? பிறகு எப்படி அவரால் ஹிட்லரை நேசிக்க முடிந்தது? ஒருவேளை, ஹிட்லரின் குற்ற செயல்களில் ஈவாவின் பங்களிப்பும் இருந்திருக்குமா? ஹிட்லர் தன்னுடைய கொடும் திட்டங்களை ஈவாவிடம் பகிர்ந்து கொண்டிருப்பாரா? எனில், ஈவாவை ஒன்றும் தெரியாத அப்பாவி என்று சொல்ல முடியுமா? ஹிட்லரை புரிந்துகொள்ள அல்லது ஹிட்லரின் ஒளியில் ஈவாவைப் புரிந்து கொள்ள முயன்றவர்களுக்கு ஹிட்லரும் பிடிபடவில்லை, ஈவாவும் பிடிபடவில்லை. இருவருமே நிழல் உருவங்களாக மறைந்துபோனார்கள். ஒருவருடைய பார்வையிலும் படாமல் ஈவாவைப் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கவே விரும்பியிருக்கிறார் ஹிட்லர். ஈவாவை நன்கறிந்த அல்லது நேரடியாகக் கண்டு உரையாடிய ஜெர்மானியர் குறைவாகவே இருந்திருக்கிறார்கள். அசாதாரணமான ஆற்றல்களை கொண்டிருக்கும் ஆளுமையாக வலம்வந்த ஹிட்லர், ஒரு மென்மையான காதலராகத் தன்னை ஜெர்மானியர் முன்னால் காண்பித்து கொள்ள அநேகமாக விரும்பியிருக்க மாட்டார். ஈவாவுக்கு அரசியல்

ஆர்வங்கள் இருந்த தில்லை. ஹிட்லரின் நெருங்கிய அந்தரங்க வட்டாரங்களில் ஈவாவுக்கு எந்தவிதத் தனிப்பட்ட செல்வாக்கும் இருந்தாகத் தெரியவில்லை.

ஹிட்லரின் காதலியாக மட்டுமே அவர் அறியப்பட்டிருந்தார். ஹிட்லர் ஒரேநேரத்தில் பலருக்குக் கடவுளாகவும் பலருக்குச் சாத்தானாகவும் தோற்றமளித்திருக்கிறார். மனித உருவம் கொண்டிருந்தாலும், ஹிட்லர் நம்மைப் போன்ற சாதாரணமான மனிதன் அல்லர் என்று நம்புபவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். ஹிட்லரை வழிபட இன்னமும் ஒரு கூட்டம் இருக்கிறது. ஹிட்லரின் பெயரை கேட்கும் போதே உடல் நடுங்கும் பலரும் இருக்கவே செய்கிறார்கள். ஆனால், அவர்களில் எவருக்குமே ஈவா பிரான் ஒரு பொருட்டல்ல. 'ஓ... ஆமாம் ஹிட்லர் ஒரு பெண்ணை காதலித்ததாகப் படித்திருக்கிறோம்' என்று கூறி அவர்கள் முடித்து கொண்டு விடுகிறார்கள். ஈவா பிரான் வரலாற்றில் இடம்பெற்றதற்குக் காரணம் ஹிட்லர். அதேநேரம், அவருடைய ஆளுமை அழுத்தமாகப் பதிவாகாமல் போனதற்குக் காரணமும் ஹிட்லர்தான். ஈவாவைச் சுமந்துவந்த கார் அவர் விரும்பியதுபோலவே அவரை ஹிட்லரிடம் அழைத்து சென்றது. ஹிட்லர் தன் முடிவை நெருங்கி கொண்டிருந்தார். அவருடைய கனவுகளும் லட்சியங்களும் சிதறிக்கொண்டிருந்தன. இப்போது அவர் குண்டுகளிலிருந்து தப்ப, ரகசிய பங்கரில் ஒளிந்து கொண்டிருந்தார். 28 ஏப்ரல் இரவு அல்லது 29 அதிகாலை ஹிட்லரும் ஈவாவும் அங்கேயே திருமணம் செய்து கொண்டனர். ஹிட்லரின் கரங்களைப் பற்றிக்கொண்டார் ஈவா. இங்கே கையெழுத்திடுங்கள் என்று சொல்லி, பேனாவை ஈவாவிடம் கொடுத்தார்கள். ஈவா நடுங்கும் விரல்களால் பேனாவை பற்றி கொண்டார். தன் பெயரோடு சேர்த்து அப்பாவின் பெயரை எழுத வந்தவர், ஒருகணம் நிறுத்தி, எழுதியதை அடித்துவிட்டு ஈவா ஹிட்லர் என்று கையெழுத்திட்டார். பிறகு, ஹிட்லர் துப்பாக்கியால் தன்னைச் சுட்டுக்கொண்டார். முன்னதாக ஈவாவுக்கு சயனைடு கொடுக்கப்பட்டிருந்தது. உலகையே வசப்படுத்த துடித்த ஹிட்லர் ஒரு தோல்வியாளராகத் தன் பயணத்தை முடித்துக் கொண்டார். ஈவாவுக்கு ஒரே ஒரு கனவுதான். அது நிறைவேறிவிட்டது. ஈவாவின் உடலைக் கடைசியாகத் தரிசித்த உதவியாளரின் குறிப்பு இது. அவர் முகத்தைப் பார்த்தேன். ஒருவேளை உறங்கி கொண்டிருக்கிறாரோ என்று நினைத்து விட்டேன்.'

### விட்டுக்கொடுத்த இருக்கைகள்

நான் ஒரு பஸ்ஸில் ஏறினேன். உள்ளே நல்ல கூட்டம்... உட்கார இடம் இல்லை... அப்போது, ஒரு நபர் தனது இருக்கையை காலி செய்தார். காலியாக இருந்த இருக்கைக்கு அருகில் நிற்கும் நபர் அங்கே உட்கார்ந்திருக்கலாம், ஆனால் அதற்கு பதிலாக அவர் எனக்கு இருக்கையை வழங்கினார். அடுத்த நிறுத்தத்தில், மீண்டும் அதே விஷயம் நடந்தது. அவர் தனது இருக்கையை இன்னொருவருக்குக் கொடுத்தார். முழு பயணத்தின் போதும் இது 4 முறை நடந்தது. அந்த மனிதன் ஒரு சாதாரண தொழிலாளியைப் போல தோற்றமளித்தார்... நீண்ட நாள் வேலை முடிந்து வீடு திரும்புகிறார் ...


நாங்கள் அனைவரும் இறங்கிய கடைசி நிறுத்தத்தில், நான் அவரிடம் கேட்டேன்... "ஓவ்வொரு முறையும் காலியாக இருக்கை கிடைக்கும்போது ஏன் உங்கள் இருக்கையை வேறொருவருக்கு கொடுக்கிறீர்கள்?.. அவரது பதில் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. "நான் என் வாழ்க்கையில் அதிகம் படித்ததில்லை, பல விஷயங்கள் எனக்குத் தெரியாது. என்னிடம் அதிக பணம் இல்லை. ஆகவே யாருக்கும் அதிகம் கொடுக்க என்னிடம் எதுவும் இல்லை. அதனால்தான் இதை நான் தினமும் செய்கிறேன். இது, நான் எளிதாக செய்ய முடியும். நாள் முழுவதும் வேலை செய்த பிறகு என்னால் இன்னும் சிறிது நேரம் நிற்க முடியும். நான் என் இருக்கையை உங்களிடம் கொடுத்தேன், நீங்கள் 'நன்றி' என்று சொன்னீர்கள். நான் ஒருவருக்காக ஏதாவது செய்தேன் என்பது எனக்கு திருப்தியை அளித்தது. நான் இதை தினமும் செய்கிறேன் & நான் ஏதோ ஒரு வகையில் பங்களிப்பு செய்கிறேன் என்று நினைக்கிறேன். நான் ஒருவருக்கு எதையாவது கொடுத்த ஒவ்வொரு நாளும் நான் புத்துணர்ச்சியுடன் வீட்டிற்குச் செல்கிறேன். 🥰

நான் வாயடைத்து நின்றேன்! அந்த நல்ல மணிதர் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தார் - உள்ளத்தில் பணக்காரராக இருப்பது எவ்வளவு எளிது!... அழகான உடைகள், வங்கிக் கணக்கில் நிறைய பணம், விலையுயர்ந்த கேஜட்டுகள், ஆபரணங்கள் & ஆடம்பரங்கள் அல்லது கல்விப் பட்டங்கள் தேவையில்லை...நாம் செய்யும் ஒரு சிறிய செயல் போதுமானது, நாம் பணக்காரராகவும் தினமும் மகிழ்ச்சியாகவும் உணர் நேர்மையான, தன்னலமற்ற சேவையே போதுமானதே... 🥰

- Make it a habit to put self-care on top of your priority list.
- Be present. Stay kind. Make a difference in the corner of your world.
- Look for the good in others and in all situations.



பறவைகளை வாங்கி கூண்டில் அடைத்து  
வளர்ப்பதை விட..  
ஒரு மரத்தை நடுங்கள்...  
பறவைகளே அதில்  
நன்றாக கூடு கட்டி வாழ்ந்து கொள்ளும்!



Relationships are  
not exams to pass  
or fail and not a  
competition to win  
or lose, but it's a  
feeling in which you  
care for someone  
more than yourself.

### #கடைசி இலை என்பது ஓர் ஆங்கில கதையின் தலைப்பு.....

இதன் கதாநாயகன் ஒரு நோயாளி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேருகிறான். அவன் மனதில் அணுவளவுகூட தாம் குணமடைவோம் என்ற நம்பிக்கையில்லை. இதனால் மனமும் பாதிக்கப்பட்டுவிட உட்கொள்ளும் மருந்தினால் எவ்வித நன்மையும் ஏற்படவில்லை. ஆனால் அவனைப் பேணும் செவிலிப்பெண் மட்டும் நம்பிக்கையுடன் அவனை எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கிறாள். அவனது அறையின் வெளியில் ஒருமரம் தனது இலைகளைத் தினமும் உதிர்த்துக் கொண்டே வருகிறது. அந்தக் காட்சி அவனை மிகவும் பாதித்தது. அதைச் சுட்டிக்காட்டி அதைப்போல தானும் செத்துக் கொண்டிருப்பதாக புலம்ப ஆரம்பிக்கிறான். மரத்தின் ஓர் இலையைத் தவிர அனைத்து இலைகளும் உதிர்ந்து போகின்றன. அந்தக் கடைசி இலை விழும்போது தானும் இறந்துவிடுவோம் என அஞ்சுகிறான். சோகத்தின் பிள்ளையாய் மாறிக்கொண்டே வருகிறான். செவிலி எவ்வளவு தைரியம் சொல்லியும் அவன் நம்பவில்லை. நாளைக் காலை கடைசி இலை உதிரும்போது தானும் உதிர்வோம் என்றே நம்பினான். பொழுது விடிந்தது. என்ன ஆச்சரியம்! அந்த ஒற்றை இலை உதிரவில்லை!. இதைக்கண்டதும் அவனுக்கு மகிழ்ச்சி பிறந்து விட்டது. நம்பிக்கை விதை முளைவிட்டது. அந்த ஒற்றை இலைபோல் தானும் வாழலாம் என எண்ண ஆரம்பித்துவிட்டான். மருத்துவரோடும், மருந்துகளோடும் நன்கு ஒத்துழைத்தான். விரைவில் குணமடைந்தான். அவன் வீட்டுக்குச் செல்லும் நாள் வந்தது. செவிலி வந்து அவனை மரத்தருகில் அழைத்துச் சென்றாள். அந்த ஒற்றை இலையைப் பறித்து அவனிடம் தந்தாள். அது வெறும் துணியில் வரையப்பட்ட செயற்கை இலை என்பது தெரிகிறது. அதை அந்தச் செவிலி, மரத்தின் கடைசி இலை உதிர்வதற்குமுன் ஓர் ஓவியனைக்கொண்டு வரைந்த இலையை மரத்தில் பொருத்தியிருந்தாள். அது அவனது நம்பிக்கையை வளர்க்கும் கருவியாகி வெற்றி பெற்றது. பார்த்தீர்களா! நம்பிக்கை என்னென்ன செய்கிறதென்று! திடமான உள்ளமும், தன்னம்பிக்கையும் இருந்தால், உடலென்ன, உலகையே வென்றுகாட்டலாம். இதை உண்மையென்று நம்புங்கள். உடலும், உள்ளமும் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவை. அங்கே சிறு நம்பிக்கைத் தூறல் பட்டாலேபோதும். செடிகளும், பூக்களும் பூத்துக்குலுங்க ஆரம்பித்துவிடும்!!!





**BHARDWAJ LAW**  
PROFESSIONAL CORPORATION

7500 Highway 27, Unit 18  
Vaughan, ON L4H 0J2

T: 416 747 7777  
F: 905 856 8077  
W: www.bbllaw.ca

**ASHLEY J. IYATHURAI**  
J.D., M.A., B.A.

**NAVA INCOME TAX SERVICE**  
U.S. Tax Returns Efile  
Web: www.navaincometax.com

Tel : 416 439 8030  
Cel: 647 409 8030




8 Danube Drive  
Scarborough On M1R 1Z8  
(Warden / Lawrence)

**Thuraiappah Nava**  
Tax consultant  
Email: navaincometaxservice@gmail.com

I'm Not Just February  
by Annette Wynne.  
I'm not just February.  
With winds that blow  
All day and piled-up snow.  
I'm Washington and Lincoln, too,  
Who kept our country's flag for you!  
I'm Valentine of airy grace—  
With golden hearts and hearts of lace  
And pretty cards that people send,  
Quite as a secret, to a friend.  
Though I am short of days and small,  
I'm quite a big month, after all!

- ❖ உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதே. நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டதான் இருப்பார்கள். அதையும் பெரிது பண்ணாதே.
- ❖ உண்மைக்காக எதையும் துறக்கலாம். ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.
- ❖ சுயநலம் என்பதை அறவே தூர எறிந்துவிட்டு வேலை செய்யுங்கள்.



**Paul Healthy Life Clinic**  
HOMEOPATHY & ACUPUNCTURE



**Paul Joseph, B.H.M.S.(India), R.Ac., R.Hom(Canada)**  
(Bachelor of Homeopathic Medicine and Surgery)  
Former Professor - Homeopathy Medical Colleges,  
Dr. M. G. R. Medical University, India

**1193 Brimley Road, Scarborough, Ontario M1P 3G5**  
Tel: 416 438 3939 Cell: 416 986 4903 Fax: 416 438 3909  
e-mail: drjp63@yahoo.com

மனைவி அமைவதெல்லாம்...!! 😊

சம்பவம் 1: 🙄🙄🙄🙄🙄

ஒரு நடு இரவில் தன் மனைவியின் செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது..கணவர் எழுந்து, செல்போனை பார்த்து விட்டு டென்ஷனாகி மனைவியிடம் கோபமாக..

“யாருடி இது? இந்த நேரத்தில் உனக்கு 'பியூட்டி.புல்' னு மெசேஜ் அனுப்பியிருக்கிறது” எவண்டி அவன் என்று கத்தினார். மனைவி, “அட, யாருடா அது..நம்மளையும் யாரோ அழுதென்று சொல்லுறாங்களே.. அது யாருன்னு பார்ப்போம்..” என்று ஆர்வத்துடன் செல்போனை பார்க்கிறாள்..கடுப்பாகிப் போன மனைவி, கோபத்துடன் அவரைவிட சத்தமாகக் கத்தினாள்..“யோவ் லூசு கனவா” உன்.. கண்ணாடியை மாட்டிட்டு பாருயா.. இது பியூட்டி.புல் இல்ல, பேட்டரி.புல்”..யாரும் மெசேஜ் அனுப்பல.. பேட்டரி சார்ஜ் புல் ஆகிடுச்சு... 'BATTERYFUL' ன்னு போன் காட்டுதுயா..லூசு கனவா.

கணவன்: ஆமா ஆமா.. உன் முகரய பார்தானா எவனாவது 'BEAUTIFUL' ன்னு சொல்ல முடியுமா.???

சார்ஜர் ரிமூவ் பண்ணிட்டு தூங்குயா.

நைட்டு 1மணிக்கு...இம்சை 😊

சம்பவம் 2: 🙄🙄🙄🙄🙄

டாக்டர்: கணவன் உடம்பை சோதித்துவிட்டு “இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள், அதற்குள் உங்களுக்கு பிடித்தமான விஷயங்கள் எல்லாத்தையும் செஞ்சிக்குங்க...”


மாலை 5 மணி : கண்ணீர் மல்க விஷயத்தை மனைவியிடம் பகிர்த்தான் கணவன். துடித்தான் அவள். கணவன்: எனக்கு உன் கையால வெங்காய தோசையும், கெட்டி சட்னியும் செஞ்சி குடும்மா இன்னும் 7 மணி நேரம் தான் பாக்கியிருக்கு. மாலை 7 மணி : ராத்திரி சாப்பாட்டுக்கு மீன் குழம்பு வச்சி குடும்மா, இன்னும் 5 மணி நேரம் தான் நான் இருப்பேன்...

இரவு 10 மணி : நல்ல பசும்பாலில் உங்கையால சொஞ்சுமா சக்கர போட்டு எனக்கு குடும்மா..இன்னும் மூன்று மணி நேரம் தான் இருக்கு.....!!!

இரவு 12 மணி : தூங்கும் மனைவியை எழுப்புகிறான்... மனைவி : பேசாம படுங்க..காலைல எழுந்தவுடன் ஆயிரம் வேல இருக்கு. சொந்தகாரங்களுக்கு சொல்லி அனுப்பனும், ஐயருக்கு ஏற்பாடு பண்ணனும், சுடுகாடல் பூக் பண்ணனும்....

உங்களுக்கு காலைல எழுந்திருக்கிற வேலை கூட இல்ல.....!!! 😊😊

Nothing in the world can bother you as much as your own mind. In fact, others seem to be bothering you, but it is not others, it is your own mind.



## "அப்துல் கலாம் ஒரு பெண்ணோட கல்யாணத்தை தடுத்து நிறுத்தினாரா ?

என்ன ஜான் சொல்றே ?" ஆமா. அந்தப் பெண்ணின் பெயர் சரஸ்வதி." "எப்போ நடந்தது இது ? எதுக்காக அந்த கல்யாணத்தை நிறுத்தினார் அப்துல் கலாம் ?" நண்பரிடம் விளக்கமாக நான் அதை சொன்னேன். ஆம். அது அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த காலம். அப்போதுதான் திருச்சியில் இருந்த உயர் அதிகாரி கலியமூர்த்தி ஐ.பி.எஸ்.க்கு போன் வந்தது அப்துல் கலாமிடமிருந்து. "சொல்லுங்க சார்" என்று பணிவுடன் சொன்னார் கலியமூர்த்தி. கலாம் சொன்னார் அடுத்த நாள் நடக்க இருக்கும் ஒரு பெண்ணின் கல்யாணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என. காரணம் அந்த பெண்ணின் வயது 16. பிளஸ் டூ படித்துக் கொண்டிருக்கிறாள். மாப்பிள்ளைக்கு 47. இரண்டாவது கல்யாணம். சொந்த மாமன். கலாம் தொடர்ந்தார். "கட்டாய கல்யாணம். அந்தப் பெண்ணுக்கு அதில இஷ்டம் இல்லை. அதை எப்படியாவது தடுத்து நிறுத்திடுங்க.

அப்புறம் அந்தப் பெண்ணு மேலே படிக்கணும்னு ஆசைப்படுத்து. அதுக்கு வேண்டிய ஏற்பாடுகளை..." "அதை நாங்க பாத்துக்கிறோம் சார்" என்றார் கலியமூர்த்தி. "பெண்ணுக்கு எந்த ஊர் சார்?" ஊர் பெயரை சொன்னார் கலாம். துறையூருக்கு பக்கத்தில் ஒரு கிராமம் அது. அடுத்த நிமிடமே கலியமூர்த்தி தனது காரில் துறையூரை நோக்கி விரைந்தார். ஏற்கனவே முசிறி காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு போன் செய்து ஸ்பாட்டுக்கு வரச் சொல்லி விட்டார். கலாம் சொன்னபடியே அந்த கல்யாணம் தடுத்து நிறுத்தப்பட்டது. அழுதழுது வீங்கிய முகத்தோடு இருந்த பிளஸ் டூ சரஸ்வதி நன்றி சொன்னாள். "சரியான நேரத்தில வந்து கல்யாணத்தை நிறுத்தினதுக்கு ரொம்ப தாங்கல் சார்." "நல்லதும்மா, தொடர்ந்து என்ன படிக்கணும்னு ஆசைப்படறேன்னு சொல்லு. எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்ணோம்." சொன்னாள். கவனமாக குறித்துக் கொண்டார் கலியமூர்த்தி. "ஓகே. நாங்க புறப்படறோம். அதுக்கு முன்னால ஒரு சந்தேகம்." "என்ன சார் ?" "உனக்காக இவ்வளவு தூரம் அக்கறை எடுத்து நம்ம ஜனாதிபதியே எங்கிட்டே பேசினாரே. அவருக்கு யாரும்மா இந்த தகவலை சொன்னது ?" "நான்தான் சார்." ஷாக் ஆகிப் போனார் கலியமூர்த்தி. "எப்படிம்மா?"

ஒரு சில ஆண்டுகளுக்கு முன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கம். அதற்கு அப்துல் கலாம் வந்திருந்தார். அப்போது அவர் ஜனாதிபதி ஆகவில்லை. அதற்கு இந்தப் பெண் சரஸ்வதியும் போயிருந்தாள். பேசி முடித்து விட்டு கலாம் சொன்னார் : "உங்களில் யாராவது ஏதாவது கேள்விகள் கேட்க விரும்பினால் கேட்கலாம். Only four students..." கேள்வி கேட்ட நான்கு பேரில் ஒருவர் இந்தப் பெண். கூட்டம் முடிந்து புறப்படும்போது கேள்வி கேட்ட நால்வரையும் தனியாக அழைத்து பாராட்டினார் கலாம். "இந்தாங்க என்னோட விசிட்டிங் கார்டு. அவசியம் ஏற்பட்டால் தொடர்பு கொள்ளலாம்." அந்த கார்டில் அப்துல் கலாமின் மெயில் ஐடி. போன் நம்பர் இருந்தன. எப்படியோ அதை பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தாள் இந்தப் பெண். அதுதான் இந்த ஆபத்துக் காலத்தில் அவளுக்கு உதவியிருக்கிறது. இதைக் கேட்ட கலியமூர்த்தி ஆச்சரியப்பட்டு போகிறார். அந்தப் பெண்ணின் மேற்படிப்புக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுத்திருக்கிறார். அத்துடன் அந்த விஷயத்தை மறந்தும் விட்டார். காலம்தான் எவ்வளவு விரைவாக ஓடுகிறது ? சமீபத்தில் இரு ஆண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்கு போயிருந்தாராம் கலியமூர்த்தி. அவர் மேடையேறி பேசி முடித்த பின் ஒரு இளம் பெண் அவசரம் அவசரமாக மேடைக்கு ஓடி வந்து மைக்கை பிடித்தாளாம். யார் இந்தப் பெண் ? எங்கோ பார்த்தது போல இருக்கிறதே ! மேடையில் நின்ற அந்தப் பெண் மூச்சு வாங்க சொன்னாளாம். "நல்ல வேளை. எனக்கு இங்கே பேச வாய்ப்பு கிடைத்தது. இல்லாவிட்டால் இத்தனை பேர் மத்தியில் நன்றி சொல்லும் ஒரு நல்ல வாய்ப்பை நான் இழந்திருப்பேன்." யாருக்கு நன்றி சொல்ல போகிறாள் இந்தப் பெண்? எதுவும் புரியாமல் அமர்ந்திருக்கிறார் கலியமூர்த்தி ஐ.பி.எஸ். "கலியமூர்த்தி சார். நான் இங்கே அமெரிக்காவில் ஸாஃப்ட்வேர் கம்பெனியில் வேலையில் இருக்கிறேன். மூன்றரை லட்சம் ரூபாய் சம்பளம். என் கணவருக்கு நான்கு லட்சம். சந்தோஷமாக இருக்கிறோம். நான் யார் என்று உங்களுக்கு தெரிகிறதா ?" "தெரியவில்லை" என்று சொல்லியிருக்கிறார் கலியமூர்த்தி. அந்தப் பெண் கண்களில் நீரோடு தழுதழுத்த குரலில் சொல்கிறாள் : "ஒரு காலத்தில் பால்ய விவாகத்திலிருந்து உங்களால் காப்பாற்றப்பட்டவள். படிக்க வைக்கப்பட்டவள். நான்தான் துறையூர் சரஸ்வதி." இதை சற்றும் எதிர்பாராத கலியமூர்த்தி சந்தோஷத்தில் கண் கலங்கி போகிறார். "உங்களுக்கும் நன்றி. உங்களுக்கு தூண்டுகோலாக இருந்து என் வாழ்வில் ஒளியேற்றிய அப்துல் கலாம் ஐயாவுக்கும் நன்றி." சொல்ல வந்ததை சொல்லி முடித்து விட்ட நிறைவோடு, மேடையை விட்டு இறங்கி போகிறாள் அந்தப் பெண். ஆச்சரியம்தான். அப்படியும் ஒரு காலம் இருந்திருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு சாதாரண குக்கிராமத்தில் உள்ள ஒரு சாமானிய பெண் ஜனாதிபதியோடு சகஜமாக பேச முடிந்திருக்கிறது. தான் நினைத்ததை சாதிக்க முடிந்திருக்கிறது. ஆம். அது ஒரு அழகிய கலாம் காலம்.

❤ தைரியமும் தன்னம்பிக்கையும் தான் ஒரு மனிதனை உலகத்தில் வாழ வைக்கும் என்ற உண்மையை உணர்ந்துகொள். இந்த பக்குவத்தை அடைந்து விட்டால் எத்துன்பமும் உன்னை நெருங்காது என்பதை உணர்ந்துகொள்.  
❤ இன்பமானாலும் துன்பமானாலும் அதை நீயே சந்திக்க கற்றுக்கொள். அதை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு துணையைத் தேடாதே.

உங்கள் இல்லங்களுக்கு தேவையான அத்தியாவசிய மளிகைப் பொருட்களை நேரடியாகவும் Online மூலமாகவும் பெற்றுக்கொள்ளக்கூடிய இடம்



# YARL KALANJIYAM

3500, McNicoll Ave, Unit -4,  
Scarborough, ON, M1V 4C7,

For online order visit  
[www.ykmart.ca](http://www.ykmart.ca)

- ❖ 10 வகையான மரக்கறிகள் உள்ளடங்கிய பொதியொன்று \$25 மட்டுமே. இத்துடன் முற்றிலும் இலவசமாக \$4 பெறுமதியான தேங்காய் தூருவல் பொதியும் வழங்கப்படும்.
- ❖ அன்னமுன்னா, அன்னாசி, கொய்யா, மாதுளை போன்ற அனைத்து விதமான பழங்களையும் பால், முட்டை மற்றும் குளிர்சூட்டப்பட்ட இறால் நண்டு முதலியவற்றையும் இங்கு பெற்றுக் கொள்ளலாம்.
- ❖ எமது வியாபார நிலையத்தில் கொள்வனவு செய்யும் பொழுது தங்களிற்கு மேலதிகமாக ஆடு, மாடு, கோழி, இறைச்சி வகைகள் மற்றும் மீன் தேவைப்படின எம்முடன் தொடர்புகொள்ளவும்.
- ❖ ஓடர் பெற்றுக்கொள்ளப்பட்டு 24 மணி நேரத்தில் விநியோகிக்கப்படும்.
- ❖ முதியோர் இல்லங்களில் வசிக்கும் 8 முதியவர்கள் இணைந்து குறித்த ஒரு நாளில் Order செய்தால் அவர்களுக்கான விநியோக கட்டணம் முற்றிலும் இலவசம்.

விநியோகக் கட்டணம்

0-10km - மொத்தம் \$5

10-60km - மொத்தம் \$10

60km க்கு மேல் எம்முடன் தொடர்புகொள்ளவும்.

யாழ் களஞ்சியம்

Contact info;

[www.ykmart.ca](http://www.ykmart.ca)

416 551 4738 | 416 936 4738

## For Sore Throat

Mix 1 teaspoon pepper powder, 1 teaspoon ginger powder and 1 teaspoon honey.

Consume this mixture twice a day.



## DRINK MENU FOR HEALTHY SKIN

Through-Out  
the day



8 GLASSES  
WATER

Morning




GREEN  
SMOOTHIE



GREEN TEA

Evening



POMEGRANATE  
JUICE

Before Bed



CUCUMBER  
INFUSED WATER

# SOUTHERN AROMA



**FINE DINING, TAKE-OUT & CATERING**  
WEDDINGS | BIRTHDAY PARTIES | CORPORATE EVENTS  
Veg. & Non-Veg. options available


VISIT US AT

14 - 7200 MARKHAM ROAD  
905-554-2255

[www.southernaroma.ca](http://www.southernaroma.ca)

தொடக்கத்தில் பிறப்பு தேடல்!  
பிறந்த பின்னே இறப்பு தேடல்!  
வறுமைக்குப் பணம் தேடல்!  
பணத்திற்கு நிம்மதி தேடல்!  
ஏமாந்த மனதிற்குத் தனிமை தேடல்!  
ஏகாந்த தனிமைக்கு  
உறவுகள் தேடல்!  
வாலிப வயதில் காதல் தேடல்!  
காதல் வந்ததும் காமம் தேடல்!  
அண்ட தொடக்கமே அறிவின் தேடல்!  
அதனின் அந்தமே ஆன்மீகத் தேடல்!  
பசிக்கும் உடலின் உணவு தேடல்!  
பணம் பெருத்த பின் பசியே தேடல்!  
வாழ்வில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தேடல்!  
வாழும் வாழ்க்கையே ஒருவகை தேடல்!  
தேடலுக்கு முடிவு இல்லை போலும்... 🌸

A lion wouldn't survive even a month without food, so choose the second door.



For safety reasons, all emergency doors open outward.



Solve the logic puzzle?

$$\begin{aligned} \text{Red Circle} + \text{Red Triangle} &= 8 \\ \text{Blue Star} - \text{Black Square} &= \text{Black Square} \\ \text{Red Circle} - \text{Red Triangle} &= 4 \\ \text{Black Square} + \text{Blue Star} &= 12 \\ \text{Red Triangle} + \text{Red Circle} - \text{Blue Star} + \text{Black Square} &= ? \end{aligned}$$

Answers for Quiz:

1. We conversed on January 1 and her birthday is on December 31.
2. The nail would be at the same height since trees grow at their tops.
3. Letter 'M'

கேள்விகளுக்கான விடைகள்

1. சுவாமி தயானந்தர்
2. சிவாஜி
3. பாலி
4. முகமது பின் காசிம்
5. அரிசி
6. மிஸ் மாலினி
7. கணபதிசுப்ரமணியன் சர்மா
8. நரேந்திரநாத் தத்தா
9. 16 வது குடியரசுத் தலைவர்
10. சீத்தலைச் சாத்தனார்
11. நளன்
12. கினியோபாட்ரா

என்னை தேடி வரும் துன்பத்திடம்  
சிரித்துக்கொண்டே கேட்டேன்.  
யாருக்கும் என்னை பிடிக்காமல் போக,  
உனக்கு மட்டும் என்னை எப்படி  
பிடித்தது, அடிக்கடி வந்து சந்தித்து  
கொண்டே இருக்கிறாய் என்று  
கேட்டேன்..  
நான் வரும் பொழுதெல்லாம்  
சோர்ந்துவிடாமல் என்னை எதிர்த்து  
நின்றாயே அந்த தைரியத்தை ரசிக்க  
வந்தேன்.. என்றது..!

short stories from around the world  
with a bit of science and a lot of magic  
listen for FREE <https://bit.ly/30jEFaZ>